

முதல் வாசகம்: ஏபிரேயர்8:6 - 13

சகோதர சகோதரிகளே! ஆனால், இயேசுவோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிக் சொன்னது இதுவே; 'இதோ, நாங்கள் வருகின்றன. அப்போது இஸ்ரவேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்' என்கிறார் ஆண்டவர். 'எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை' என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பின் இஸ்ரவேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்து கொள்ளும்' எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரி களுக்கோ கற்றுத் தரமாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன். 'புதியதோர் உடன்படிக்கை' என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரையில் மறையவேண்டியதே.

பதில்பாடல்: திருப்பாடல்85:8,10,11,12,13,14

எல்லா வகையான ஆபத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

நற்செய்தி: மாற்கு3: 13 - 19

அக்காலத்தில் இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் "இடியைப் போன்றோர்" எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

தியானம்: கிறிஸ்தவர்களாகிய நமக்கு சில பணிகள் உண்டு. யேசுவைப் பின்பற்றுபவர்கள் என்பதை வெளியடையாளங்கள் மூலம் நாம் காட்டலாம். வாகனங்களில் செபமாலைதொங்க விடுவது, வீட்டு வாசல்களில் சிலுவை அடையாளமுள்ள படங்களை மாட்டுவது, அணியும் நகைகளில் குருசை மாட்டிக் கொள்வது எல்லாம் நம்மை கத்தோலிக்கரென்று மற்றவர்கள் இனம் கண்டு கொள்ள உதவியாக இருக்கின்றது. ஆனால் எமது வாழ்க்கை முறையில் நாம் யேசுவை பிரதிபலிக்க வில்லை என்றால், வெளி அடையாளங்களும் வெறும் அழகுப் பொருட்களாகவே மாறிவிடும். யேசு தம் பணிக்கென திருத்தூதர்களை தெரிவு செய்வதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கலாம். பலமுள்ளவர்களும், பலவீனர்களும் அதில் அடங்குகிறார்கள். மறுதலித்த பேதுரு, காட்டிக்கொடுத்த யூதாஸ், சந்தேகம் கொண்ட தோமா இவர்களும் இருந்தார்கள். எனவே பலமோ, பலவீனமோ பணிவாழ்விற்கு தடை இல்லை என்பதை யேசு சுட்டிக்காட்டுகின்றார். எமக்கு தரப்பட்ட பணியை நாம் முழுமனதுடன் செய்து வருகின்றோமா? எவ்வாறு அன்று திருத்தூதர்கள் தமக்கு தரப்பட்ட பணியை முழுமையாக செய்து முடித்தார்களோ அவ்வாறு நாமும் எந்த தடை வரினும், தயங்காமல் செய்ய தூய ஆவியின் துணையை வேண்டுவோம்.